



மாகாணக்கல்வி தினைக்களம் சபகமுவ மாகாணம்  
வாராந்த பாடசாலை

பாடம் -கணிதம்

தரம் - 7

Sabaragamuwa Province/ Weekly School Department

Department of Education, Sabaragamuwa Province/ Weekly School Department

அலகு - தசமங்கள்

Prepared by :- R. ஸலித் (இ/ப/ பின்னவலை தமிழ் மகா வித்தியாலயம்)

Sabaragamuwa Province/ Weekly School Department

2 வாரம்

10 இன் பங்கு

$$\frac{2}{10} = 0.2$$

100 இன் பங்கு

$$\frac{27}{100} = 0.27, \frac{3}{100} = 0.03$$

1000 இன் பங்கு

$$\frac{24}{1000} = 0.024$$

01. தசம எண்களாக எழுதுக.

i

$$\frac{8}{10}$$

ii

$$\frac{25}{100}$$

iii

$$\frac{1}{10}$$

iv

$$\frac{9}{100}$$

v

$$\frac{352}{1000}$$

vi

$$\frac{36}{1000}$$

$$\frac{1}{2} \rightarrow \frac{1 \times 5}{2 \times 5}$$

$$= \frac{5}{10}$$

$$\underline{\underline{= 0.5}}$$

$$\frac{3}{4} \rightarrow \frac{3 \times 25}{4 \times 25}$$

$$= \frac{75}{100}$$

$$\underline{\underline{= 0.75}}$$

$$\frac{1}{8} \rightarrow \frac{1 \times 125}{8 \times 125}$$

$$= \frac{125}{1000}$$

$$\underline{\underline{= 0.125}}$$

02. கீழே தரப்பட்டுள்ள பின்னங்களை தசம எண்களாக எழுதுக.

i

$$\frac{3}{5}$$

ii

$$\frac{12}{20}$$

iii

$$\frac{31}{125}$$

iv

$$\frac{24}{25}$$

v

$$\frac{18}{50}$$

vi

$$\frac{3}{8}$$

$2\frac{1}{4}$  தசம எண்ணாக காட்டுவோம்.

$$2\frac{1}{4} = 2 + \frac{1}{4}$$

அல்லது

$$2\frac{1}{4} = \frac{9}{4}$$

$$= 2 + \frac{1 \times 25}{4 \times 25}$$

$$= \frac{9 \times 25}{4 \times 25}$$

$$= 2 + \frac{25}{100}$$

$$= \frac{225}{100}$$

$$= 2 + 0.25$$

$$= \underline{\underline{2.25}}$$

$$\underline{\underline{= 2.25}}$$

03. தசம எண்களாக காட்டுக.

i

$$5\frac{1}{2}$$

ii

$$1\frac{3}{4}$$

iii

$$3\frac{4}{5}$$

iv

$$4\frac{7}{20}$$

04. தசம எண்களாக காட்டுக.

i       $\frac{7}{5}$

ii       $\frac{15}{2}$

iii       $\frac{19}{8}$

iv       $\frac{34}{25}$

$0.5$	$0.24$	$1.4$
$= \frac{5}{10}$	$= \frac{24}{100}$	$= 1 \frac{4}{10}$
$= \frac{5 \div 5}{10 \div 5}$	$= \frac{24 \div 4}{100 \div 4}$	$= 1 \frac{4 \div 2}{10 \div 2}$
$= \frac{1}{2}$	$= \frac{6}{25}$	$= 1\frac{2}{5}$

05. கீழே தரப்பட்டுள்ள தசம எண்களை பின்னங்களாக மாற்றி எனிய வடிவில் தருக.

i      0.8

ii      0.25

iii      0.075

iv      0.2

v      0.75

vi      0.125

vii      2.5

viii      1.6

$34 \times 2 = 68$  ஏனெனில்  $3.4 \times 2 = 6.8$  ஆகும்.

$122 \times 4 = 488$  ஏனெனில்  $1.22 \times 4 = 4.88$  ஆகும்.

06. சருக்குக.

i       $2.4 \times 3$

ii       $4.13 \times 5$

iii       $0.38 \times 5$

iv       $1.231 \times 12$

v       $2.014 \times 15$

$1.243 \times 10 = 12.43$ ,

$1.243 \times 100 = 124.3$ ,

$1.243 \times 1000 = 1243$

07. விடையை மாத்திரம் எழுதுக.

a.      i       $2.4 \times 10$       ii       $8.41 \times 10$       iii       $0.125 \times 10$       iv       $9.21 \times 10$

b.      i       $3.21 \times 100$       ii       $6.412 \times 100$       iii       $3.7 \times 100$       iv       $0.54 \times 100$

c.      i       $3.102 \times 1000$       ii       $4.521 \times 1000$       iii       $2.52 \times 1000$       iv       $3.1 \times 1000$

$6.45 \div 5$

$$\begin{array}{r} 1.29 \\ \hline 5 \overline{)6.45} \\ -5 \\ \hline 14 \\ -10 \\ \hline 45 \\ -45 \\ \hline 00 \end{array}$$

விடை 1.29

08. வகுக்குக.

i       $24.36 \div 4$       ii       $43.2 \div 3$       iii       $364.7 \div 7$       iv       $12.32 \div 8$

$$924.5 \div 10 = 92.45,$$

$$924.5 \div 100 = 9.245,$$

$$924.5 \div 1000 = 0.9245$$

09. விடையை மாத்திரம் எழுதுக.

a.

i       $72.6 \div 10$   
ii       $142.3 \div 10$   
iii       $8.4 \div 10$   
iv       $72 \div 10$

b.

i       $104.4 \div 100$   
ii       $32.4 \div 100$   
iii       $184.9 \div 100$   
iv       $75.86 \div 100$

c.

i       $325.6 \div 1000$   
ii       $1804.8 \div 1000$   
iii       $408.1 \div 1000$   
iv       $32.5 \div 1000$